

4



ନରଜୀ ଶଂକ୍ରେଷ୍ଟିଶାର୍ମ

ବୁଦ୍ଧି ପିଲାହି

நரசு ஸ்ரீயோஸ்

“துளி விஷப்”

நடிகர்கள் :

R. ராமசாமி	... சந்திரன்
வாஜி கணேசன்	... சூர்யகாந்தன்
V. ரங்காராவ்	... வீரமார்த்தாண்டன்
உக்காமலா கிருஷ்ணமூர்த்தி	... மலையமான்
V. நாராயணசாமி	... ஜெயங்கொண்ட தேவர்
V. ராதாகிருஷ்ணன்	... கரும்பு
கிளாட்டாப்புளி ஜெயராமன்	... சிவக்கொழுந்து
பொட்டை கிருஷ்ணமூர்த்தி	... கோதண்டம்
நடராஜன்	... முதன் மந்திரி



நடிகைகள் :

R. கிருஷ்ணகுமாரி	... நாகவல்லி
P. K. சரஸ்வதி	... அங்கயற்கண்ணி
S. D. சுப்புலட்சுமி	... மகாதேவி
T. P. முத்துலட்சுமி	... பூஞ்சோலை
பீடா	... முரளி



“சாண்டில்யன்”

மூலக் கதை	... A. S. A. சாமி
திரைக் கதை வசனம்	... K. P. காமாட்சிசுந்தரன்
பாடல்கள்	

படப்பிடிப்பு	... M. மஸ்தான்
ஒலிப்பதிவு	... K. ராமச்சந்திரன்
எடிட்டிங்	... R. ராமமூர்த்தி
மேக்-அப்	... M. ராமசாமி, R. ரங்கசாமி
உடை	... S. நடராஜன்
ஆர்ட் டெரக்ஷன்	... K. மாதவன்
ஸ்டில்ஸ்	... V. குமேபராவ்
கத்திச் சண்டை அமைப்பு	... ஸ்டன்டு சோமு
சங்கீத டெரக்ஷன்	... K. N. தண்டாயுதபாணி பிள்
குரல் கொடுத்தவர்கள்	 M. L. வஸந்தகுமாரி P. லீலா சூலமங்கலம் ராஜலக்ஷ்மி T. V. ரத்னம் ரத்னமாலா V. J. வர்மா
நடன அமைப்பு	... K. N. தண்டாயுதபாணி பிள்
நடனம்	... கேரள சகோதரிகள்
புரட்க்ஷன் மானேஜர்	... P. V. ராமஸ்வாமி, B.A.

(WESTERN ELECTRIC RECORDING)

டெரக்ஷன்

A. S. A. சாமி

தயாரிப்பு

V. L. நாரகை

கதைச் சுருக்கம்

ஆதிபத்திய வெறிபிடித்த நாகநாட்டு மன்னன் வீரமார்த்தாண்டன் அசந்திருந்த நேரம் பார்த்து மலைநாட்டை ஆக்கிரமித்துக் கொள்ளவே, நாடிழந்த மலைநாட்டு மன்னன் மலையமான் தன் மனைவி மகாதேவியுடன் இரண்டாண்டு நிறும்பப் பெற்ற மைந்தன் சந்திரனை எடுத்துக் கொண்டு உயிர் தப்பி, இரவோடு இரவாக ஜெயங்கொண்ட தேவரவர்கள் ஆஸ்ரமத்தை அடைகிறுன்.

தமிழகத்தின் தன்மான வாழ்வுக்காகப் பாடுபடும் தமிழ்ப் பெரியார் தேவரவர்கள், அனுதைகளாக வந்து சேர்ந்த மலையமான், குடும்பத்துக்கு தெரியாமல் கொடுக்கிறார். ஆனால் மலையமான், அன்றிரவே மனைவிக்குத பாங்காமல் விடுவதில்லை” என்று வெளியேறுகிறுன்.

மகாதேவியையும், சந்திரனையும் தேவர் பொறுப்புணர்ச்சியோடு ஆதரித்து வருகிறார். சந்திரனுக்கு வீரனுக்குத் தேவையான பயிற்சிகள் யாவும் கொடுத்து விவேகியாக வளர்த்து, அவனை ஒரு இலட்சிய புருஷரை ஆக்குகிறார். சந்திரன் ணாளைப் பருவத்தை அடைகிறுன்.

பழிவெறியோடு வெளியேறிய மலையமான் இரவு பகலாக, காடு மேடுகளிலெல்லாம் சுற்றி உரிமை வேட்கையும், ரோஷ உணர்ச்சியும் கொண்ட வீரர்படை யோன்றைத் திருக்கிறார்கள். சதிகாரன் வீரமார்த்தாண்டனைத் தாக்கி நாட்டை மீட்டுக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். தேவர் மறை முகமாக அவனுக்கு உபகாரம் செய்து வருகிறார்.

“தந்தையின் இலட்சியத்துக்கு ஒரு தாங்குகோலாகத் தனியனை அமைத்துக் கொடுத்தாலென்ன?” என்று எண்ணிலை தேவர். தயங்காமல் சந்திரனை நாகநாடு அழைத்துச் சென்றார். வீரமார்த்தாண்டன் படைகளுக்குத் தளபதி யாக்கி விட்டார் சந்திரனை. எதிர்பாராத அதிருஷ்டம் அவரும் வீரமார்த்தாண்டன் மகள் நாகவல்லிக்குத் தமிழாசிரியரை அமர நேர்ந்தது. ஆட்டு மந்தை நனிப்பெரும் பெருமை வாய்ந்த பதவி தேவருக்கு. நினைத்ததைச் செய்ய க்கிவாய்ந்த சேனைக்குத் தலைமை பதவி சந்திரனுக்கு. இதை தேவர் மலையனவாக்கத் திட்டம் தீட்ட முனைகிறார்கள்.

சந்தர்ப்பம் நாகவல்லியையும், சந்திரனையும் காதலர்களாக்குகிறது. காத ஸர்களான அவ்விருவரையும் தேவர் காந்தர்வ விவாக முறைப்படி கணவனும் மனைவியுமாக்கி வைக்கிறார்.

கற்பகநாட்டு மன்னன் சூர்யகாந்தன், நாகநாட்டு இளவரசி நாகவல்லியை நாயகியாக்கிக் கொள்ள என்னம் கொண்டு பெண் கேட்டு வருகிறார்கள். வீர மார்த்தாண்டன், “நாகவல்லி தன் மனம்போல் தேடிக்கொண்ட நாயகன் சந்திரன், எனவே, அவள் சுகவாழ்வில், சுயதேர்வில் தான் தலையிட விரும்ப வில்லை” என்று சூர்யகாந்தனிடம் பட்டவர்த்தனமாகக் கூறிவிக்கிறார். சந்திரன் அரச அந்தஸ்தில்லாதவன் என்பதால் அவையில் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. ரதையும் பொருப்படுத்தாமல் வீரமார்த்தாண்டன் ‘சந்திரனே மணமகன்’ என்று முடிவு தெரிவிக்கிறார்.

இதுசமயம் நாகநாட்டின் அரசியல் கொடியை மலையமான் ஆட்கள் அவ டத்தித்ததாகச் சேதி வருகிறது. மகளின் மன விஷயத்தை நிறுத்தி மலைய ணாளைப் பழிவாங்கும் வேலையில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள் வீரமார்த்தாண்டன்.

அரண்மனை ஆடலழகி அங்கயற்கண்ணி தளபதி சந்திரன் மீது அளவிலை ஆர்வம் கொள்கிறார்கள். அவனைத் தன்னவருக ஆக்கிக் கொள்ளப் பலப்பல முறைகளைக் கையாளுகிறார்கள். சந்திரன் அவனைப் புண்படப் பேசி, ‘தன் காதலெல் ஸாம்—நாகவல்லி மீதே’ என்று கூறி தன்னை மறந்து விடுமாறும் அறிவுறுத்துகிறார்கள். அங்கயற்கண்ணியின் ஆசை, ஆர்வம், அபிமானம் எல்லாம் ஆத்திரமாக காறுகிறது.

நாகவல்லி தனக்கில்லை என்று கண்ட கற்பக மன்னன் சூர்யகாந்தன் நாட்டிய நங்கை அங்காவை ஆசையுடன் அனுகூகிறார்கள். கட்டாயக் காதலுக்கு வற்புறுத்தும் கற்பக வேந்தனுக்குப் பாடம் கற்பிக்கவும், அதே சமயம் சந்திரனைப் பதிலுக்குப் பதில் பழிவாங்கவுமாக இவனை ஒரு கருவியாக்கிக் கொள்கிறார்கள் அங்கயற்கண்ணியின் சார்பில், சந்திரனைப் பதிலுக்குப் பதில் பழிவாங்கவுமாக இவனை ஒரு கருவியாக்கிக் கொள்கிறார்கள் அங்கயற்கண்ணியின் சார்பில், அதுமுதல், அங்கயற்கண்ணியின் சார்பில், சந்திரனுக்குச் சர்வ உபத்திரவுமாகச் சதுரங்கமாடி வருகிறார்கள் கற்பக மன்னன். வீரமார்த்தாண்டன் கற்பக வேந்தனுக்குத் தந்துள்ள சலுகைகளை சந்திரனைத் துன்புறுத்தவே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். வெட்டினால் ஒட்டும் விந்தை நிறைந்த நாகவல்லி—சந்திரன் காதல் இவ்விருவர் இடையுறவும் பாதிக்கப் படாமல் பலப்பட்டே வருகிறது.

மலைகளிலும் சூக்ககளிலும் விலங்குபோல் திரியும் மலையமான் அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் அருடுமை மனைவியை வந்து சந்திக்கத் தவறுவதில்லை. அதுபோல் அன்றெரு நாள் இருவு மகாதேவியின் மறைவிடத்திற்கு யாருமறியா வண்ணம் வந்து அவனைச் சந்தித்திருந்து விட்டுப் புறப்படும்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த சந்திரன் அவனைப் பார்த்து விடுகிறார்கள். தன் தாய் விபசீராம் புரிந்து விட்டதாக ஆத்திரம் கொள்ளுகிறார்கள். மலையமானைத் தன் தாரம் புரிந்து விட்டதாக ஆத்திரம் கொள்ளுகிறார்கள். ஆனால் தந்தை என்று அறியாதவருக அவனை வாளால் தாக்க முனைகிறார்கள். ஆனால் மலையமான் தப்பி விடுகிறார்கள். இது சமயம் மலையமானைத் துப்பறிந்து கைது செய்ய அங்குவந்த சூர்யகாந்தனும் மலையமானைத் தாக்க முயலவே, சந்திரன் குறுக்கிட்டு மலையமானைத் தாக்கியதை—தப்புவிக்கும் நோக்கத்துடனே தன் முயற்சியைத் தடுத்ததாகக் கொண்டு, ‘தந்தைக்காக மகன் செய்த உதவி, அரசன் கூக்கவாதத் திறமையால் அரசனை, சந்திரன் ஒரு சதிகாரன்தான் என்று சுதர்க்கவாதத் தீருமையால் அரசனை, சந்திரன் ஒரு சதிகாரன்தான் என்று குத்தீரம் எனவே, தக்க பொறுப்பு வேண்டும் என்கிறார்கள். ஐந்து நாட்களுக்குள் தந்திரம் எனவே, தக்க பொறுப்பு வேண்டும் என்கிறார்கள். இது ஒரு மலையமானைப் பிழிக்கா விட்டால் தூக்கு மேடையில் தொங்கத் தயார் என்று கொடுக்கிறார்கள் சந்திரன். அதற்குப் பொறுப்புக் கொடுக்கிறார்கள் தேவர் பெருமான்.

முடிவாக, மலையமானைத் தானே கைது செய்து வீரமார்த்தாண்டன் முன் நிறுத்துவதாக சபதம் செய்து, அதன் பிறகாவது தன்னை நிரபராதி என்று ஏற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு அவையினின்றும் ஆவேசமுடன் வெளியேறுகிறது. அப்போதும் விட்டானில்லை சூர்யகாந்தன். தப்பி ஒடிவிட இது ஒரு முன். அப்போதும் விட்டானில்லை சூர்யகாந்தன். ஜந்து நாட்களுக்குள் தந்திரம் எனவே, தக்க பொறுப்பு வேண்டும் என்கிறார்கள். ஜந்து நாட்களுக்குள் தந்திரம் எனவே, தக்க பொறுப்பு வேண்டும் என்கிறார்கள்.

கட்டவிழ்ந்த காட்டு மதயானை பேன்ற கடுஞ்சினம் கொண்டு சீறி நிற்கும் மலையமானை, விட்டெறிந்த வேல்போல் பாய்ந்து சென்று வீராவேசத்துடன் சந்திக்கிறார்கள் சந்திரன். அத்துமீறி வரும் வெள்ளத்தைத் தடுக்க அணைபோடுவது

போல அப்பனுக்கும் மகனுக்கும் மத்தியில் தேவர் அணையாக வந்து சேருகிறார். பலையமான் தகப்பன், சந்திரன் அவன் வீர மெந்தன் என்ற அதுவரை மறைத்து வைத்திருந்த பூர்வாங்கத்தை வெளியிடுகிறார். சிறிநின்ற மலையான் சந்திரனை வாரியனைத்து ஆனந்தக் கண்ணீர் சொரிகிறார். தந்தை ரன்பதை அறியாமல் தகாதபடி நடந்து கொண்டதையும், தாயை, உண்மை இதுவென்றுணராது முன்னம் தாறுமாறு பேசி வதைத்ததையும் என்னிக் கூறிக் கண்ணீர் வடித்துக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார் சந்திரன். தந்தை, தாயை கொடுமைப் படுத்திய வினான் வீரமார்த்தாண்டனைப் பழி வாங்காமல் விடுவதில்லை என்று உறுதி பூணுகிறார். நேராக வீரமார்த்தாண்டன் அவைக்கு விரைகிறார்.

வீரமார்த்தாண்டன் அவையிலே; சண்டமாருதம் போல் தன் தந்தைக்கு நஷ்கநாட்டு மன்னன் செய்த பேடித்தனமான கொடுமைகளை, அக்கிரமங்களை, அநியாயங்களை எடுத்துரைத்து, இனி வீரமார்த்தாண்டனை ஒழித்துக் கட்டுவதே அந்தாண்டனைகளை எடுத்துரைத்து, இனி வீரமார்த்தாண்டனை ஒழித்துக் கட்டுவதே அந்தன் முதல் வேலை என்று காலனை செய்கிறார். கற்பக மன்னன், வீரமார்த்தாண்டனைக்குச் சார்பாக சந்திரனைத் தாக்க கத்தியை உருவுகிறார். சூர்யகாந்தனை சுக்குநூரூக்கு சந்திரனும் பதிலுக்கு வாளெடுக்கிறார். போர்வீரர்கள் சந்திரனை வளைத்துக் கொள்ளுகிறார்கள்.

'சந்திரன் சதிகாரன்தான். அவன் சாகத்தான் வேண்டும்' என்று வீரமார்த்தாண்டன் தீர்ப்புக் கூறுகிறார். சந்திரனுக்கு 'மரண தண்டனை தூக்கு மேடையிலே' என்று முடிவாகிறது.

"சந்திரன்—நான் ஆத்மார்த்தமாகக் காதலித்த அன்பாளன். அவனுக்கு மரணமா? கூடாது, சதி செய்தாவது அவளைக் காப்பாற்ற வேண்டும்" என்று மரணமா? கூடாது, சதி செய்தாவது அவளைக் காப்பாற்ற வேண்டும்" என்று வேச புறப்படுகிறார்கள் அங்கா. தன்னை நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக ஆவேச மடைந்த சூர்யகாந்தன் அவளைக் கொலை செய்கிறார். வீரமார்த்தாண்டனிடம் கொலைக்கு சமாதானம் கூறி தன் சொந்தநாடு திரும்புகிறார்.

"சந்திரன்—என் நர்யகன் மடிந்தபின் நான் உயிர்வாழ விரும்பவில்லை"


என்கிறார்கள் நாகவஸ்லி.

"சந்திரன்—என் அருமை மகன் செத்தபின் நான் இருந்து என்ன பயன்? நானும் அவனேடு சாகத்தான் வேண்டும்" என்கிறார்கள் மகாதேவி. * வாழ விரும்பாத வளிதையர் இருவருக்கும் துன்பத்தையே முச்சாகக் கொண்டு வாழ்ந்த இரு தூய மங்கையரின் துயர வாழ்விற்கு சாந்தி தரும் துணையாக, ஒரு 'துளி விஷம்' கொடுக்கிறார் தேவர்.

ஆனால் ?

பாடல்கள்

1



ராகம் : விழயநாகரி—

தாளம்—ரூபகம்

மகாதேவி :

மலை அரசன் குலவிளக்கே மாமதி நீயே
கலைமணியே எனதுயிரே விண்ணமுதே
என் மகனே

(மலை)

கண்மணியே கண்ணுறங்காய்

(மலை)

சடில்லாத உள்து தந்தை வாளெடுத்தே வந்திவோர்
நாடு செல்வம் வாழ்வு யாவும் நமக்கொருநாள் தந்திவோர்
என்ற எண்ணம் உறங்கிடாமல் கண்மணியே

கண்ணுறங்காய்

(மலை)

ராகம் : திலக்முடு—

தாளம்—ரூபகம்.

மகாதேவி :

சின்னசந்திரன் :

மணமில்லா மலரூக்கோ மகிமை இல்லை—நல்ல

குணமில்லா மனிதரூக்கோ பெருமையுமில்லை

[லட்ச]

லட்சணமில்லா தமிழுக்கோ இனிமை இல்லை

[லட்சி]

லட்சியமில்லா வாழ்வுக்கோ பயனுமில்லை

அச்சமில்லாமல் வாழ்வோம்

அச்சமில்லாமல் வாழ்வோம்

அச்சமில்லாமல் வாழ்

அறிவும் திறனும் நெறியும் வேண்டும்.

(மண)

ராகம் : சுத்தசாவேரி—

தாளம்—ஆதி.

பெரியசந்திரன் :

வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் — இன்று

வகையறியாது இருக்கின்றோம்

(வாழ்)

ஆள்வதற்கென்றே பிறந்தவர் நாம்—என்

றறிந்தும் அடிமை ஆகிடலாமா. [அறிந்]

(வாழ்)

உள்ளத்தெளிவும் நெஞ்சில் உறுதியும் வேண்டும்

கள்ளமில்லா சொல்வன்றையும் வேண்டும்

[உள்]

நல்லது கெட்டது என்றறிந்திடவேண்டும்

[நல்]

நாடு நலம் பெறவே பணிசெய்ய வேண்டும்.

[நாடு].

(வாழ்)



- பெண் : பேசும் காவியம் நீரேன்
பேரின்பம் நீர்தானே
- இருவரும் : நம் பிரேமயே வெற்றிதானே
சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே நம்
மனம்போல் வாழும் நாளினித்தானே
சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே.
- யெண் : கலைசேர் மணியே எனதாருயிரே
புதிதாம் உலகில்புகுவோம் நாமே (கலை)
கனிரஸம் போலாமே
கனிரஸம் போலாமே
- ஆண் : காதல் வானிலே நாமிருப்பேரும்
கானம் பாடுவோம் வானம்பாடிபோல் (காதல்)
கதிரால் மலரும் செழுந்தாமரையே
இனி நாம் உடலும் உயிராயினமே (கதிரா)
- இருவரும் : கனவு நினைவாமே
கனவு நினைவாமே
சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே—நம்
மனம்போல் வாழும் நாளினித்தானே
சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே.

4

ராகம் : கரஹரப்ரியா— இராகமாலிகா தாளம்—ஆதி-

1. நன்றாக வாழவேண்டும் நாம்
நன்றாக வாழவேண்டும் தமிழ்
நாடு செழிக்கவேண்டும் நாம்
நன்றாக வாழவேண்டும்
ஒன்றாக வாழவேண்டும் நம்மில்
ஒற்றுமை ஒங்கவேண்டும் என்ற
சான்றேர் சொல் கேட்டாலே ஏற்றம்
உண்டாகும் என்றும் (நன்றாக)

ராகம் : ஹம்ஸாநந்தி

2. பூசலும் பொறுமை போருமில்லாத
புதிய தமிழ்நாடு வேண்டும் இனி
நேசமும் அன்பும் நிறைந்த அறிவாளர்
நிதமும் பெருகிட வேண்டும்
தனக்கே வாழும் சிறுமதி யின்றி
பிறர்க்கு உதவும் நல்ல குணமும்
யெருகவேண்டும். (நன்றாக)



கம் : கேதாரகௌனை—

3. மனிதப்பண்புதான் இன்னதென்றறியும்
மனிதன் தமிழகத்தோனே என்று
மாநில மெஸ்லாம் நம்புகழ் ஓங்கும்
மார்க்கம் வளரவேண்டும்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்று உணரவேண்டும்—என்றும் நாம்.

(நன்றாக)



5

கம் : சாருகேவி—

தாளம்—ரூபகம்.

பல்லவி.

விண்ணிலே தவழும் மதி மண்ணில் வரக்கண்டேனே
வண்ணமதில் நானே மனம் பறி கொடுத்தேனே

(விண்)

அநுபல்லவி.

அன்னப்பெட நடையையும் ஆடிவரும் மயிலையும் [அன்]
பண்பாடும் குயிலையும் பழித்திடும் காட்சி

(விண்)

சரணம்.

செந்தமிழின் இன்பம் போல் சிந்தையைக் கவர்ந்தது
செம்பொன்னில் உறுக்கிவார்த்த சிற்பம்தானது [செந்த]
சொந்தமுடனே எண்பார்த்துப் பார்த்துச்சிரித்தது [சொந்த]
எந்த நாடும் கானு எழில் சித்திரமது [எந்] (விண்)

2. இன்பமிகும் காட்சி என் எதிரில் வந்து
நிற்குதே—மீண்டும்

எதிரில் வந்து நிற்குதே . . தம்பி
கற்பணியில் கானுதே . . என்ன
கற்பணியில் கானுதே . .
இன்பமிகும் காட்சி என் எதிரில் வந்து நிற்குதே
எழிலான கொடிபோன்ற இடையசைக்குதே
கடைக்கண்ணுல் பார்த்துப் பேசாமல் பேசுதே
(கடைக்)

கருத்தினிலே வந்து குடி புகுந்ததே என்
(கருத) (விண்)



ராகம் : கிரவானி—

தாளம்—ஆதி

பல்லவி.

வரவேணும் துரையே நீங்கள்

வரவேணும் துரையே எங்கள்

வளர்மதி அங்கயற்கண்ணி மனம் மகிழ்

(வர)

அநுபல்லவி.

கனவே நினைவாய் கனிந்தது இந்நாளே

வனமலர் தனிலே நறுமணம் பெறவே

அருமை பெருமையோடு—நீங்கள்

வரவேணும் துரையே—பருவகால மழை வருவதுபோலே

(வர)

அநுபல்லவி 2

வழிமேல் விழிவைத்து வருந்தினேன் ஸ்வாமி

எழில் வரவால் உள்ளம் குளிர்ந்தேன் ஸ்வாமி

ஏழையின் இல்லம் சிறந்திட அன்பின்

ஹோதியாக என்றும்—நீங்கள்.

(வர)

சரணம்

செங்கதிரைக்காணும் பங்கஜததப்போலே

பொங்கும் இன்பம் கண்டேன் மங்கை என் வாழ்விலே

திருமுக தரிசனம் விரும்பிடும் என்னை

மறந்திடாமல் என்றும்—நீங்கள்.

(வர)

ராகம் : சங்கராபரணம்—

7

தாளம்—ஆதி

பல்லவி.

அறியாமல் பெருகுது இன்பந்தான்—என்னை

அறியாமல் பெருகுது இன்பந்தான்.

அநுபல்லவி.

வஸந்தமும் தென்றலும்

வஸந்தமும் தென்றலும்

இசைந்தது போலே என்னை . .

(அறி)

சரணம்.

அழகு முகத்தில் குளிர்ந்த நீலவைக் கண்டேனே

பழகும் விதத்தில் பாகின் சுவையைக் கண்டேனே

பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே

பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே

(என்னை அறிய



(2)

கற்பணையில் கண்ட அற்புதமும் நீயே
 கருத்திலென்றும் நிலைத்து நிற்கும்
 காதல் தெய்வம் நீயே
 மலர்களைகள் தூவும் மன்மதனைப்போலே
 பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம்

கொண்டேனே

பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம்
 கொண்டேனே.

(என்னை அறியா)



ராகம் : பீம்பளாஸ்—

8

தாளம் : திச்ரஏகம்.

ஆண் : காதலிஞலே வெற்றி காணுவோம் புவிமேலே

பெண் : காதலிஞலே வெற்றி காணுவோம் புவிமேலே

இருவரும் : உண்மைக் காதலிஞலே

ஆண் : சோதனைகள் சூழ்ந்ததாலே

சோர்வு கொள்ளாதே—கண்ணே

(சோத)

பெண் : நாதனே உன் நினைவு என்றும்

நாதனே உன் நினைவு என்றும்

நலம் தரும் இன்ப ஜோதியாம்

இருவரும் : காதலிஞலே வெற்றி காணுவோம் புவிமேலே

உண்மைக் காதலிஞலே

ஆண் : கண்ணைக்காக்கும் இமையைப்போலே

என்னைக்காக்கும் துணை நீயன்றே

(கண்ணை)

பெண் : இன்னல் ஏதும் வந்த போதும்

இன்னல் ஏதும் வந்த போதும்

உண்மை என்றும் நம்மைக் காக்கும்.

இருவரும் : காதலிஞலே வெற்றி காணுவோம் புவிமேலே

உண்மைக் காதலிஞலே

9

ராகம் : நடபைரவி—

தாளம் : ஆதி.

பாட்டு.

மன்மீதிலே இளம் பெண் மாணிக்கம் இந்த

மன்மீதிலே இளம் பெண் மாணிக்கம் வீணை

மரணம் எய்திடலாமா வீணை

ரணம் எய்திடலாமா ?



தொகையறு.

நாடானும் வெறிகொண்ட ஆட்சியர்
செய்திடும் நலமில்லா செய்கையாலே
கோடானு கோடிமக்கள் மடிகின்றுர்
கொடுமையிது நியாயமாமோ

பாட்டு.

மண்மீதிலே அரும் பெண்மாமணி—இந்த
மண்மீதிலே அரும் பெண்மாமணி வீணே
மரணம் எய்திடலாமா வீணே
மரணம் எய்திடலாமா.

அ. பல்லவி.

அன்போடு பண்டும் அழிந்ததே உலகில்
துன்பமே இருளாய் சூழ்ந்ததே இன்று

பாட்டு.

மண்மீதிலே இருபெண் பேதைகள் வீணே
மரணம் எய்திடலாமா—வீணே
மரணம் எய்திடலாமா?
எய்திடலாமா . . . ? எய்திடலாமா
எய்திடலாமா ?

இந்தப் படத்தின் பாடல்களை

கொலம்பியா H. M. V.

ரிகார்டுகளில் கேள்வங்கள்.



הַלְלוּ
אָמֵן בְּרוּךְ

בָּרוּךְ